

IDFCFIRSTBANK/SD/23/2024-25

April 11, 2024

National Stock Exchange of India Limited

Exchange Plaza, Bandra Kurla Complex, Bandra (East) Mumbai 400 051

NSE Symbol: IDFCFIRSTB

NSE SYMBOL IDECTION

BSE Limited

Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Fort Mumbai 400 001

BSE Scrip Code: 539437

Dear Sir/ Madam,

Sub.: Newspaper advertisement of the meetings of the Equity Shareholders (which include public Shareholders) and Non-Convertible Debenture holders ("NCD holders") of IDFC FIRST Bank Limited ("the Bank") convened by Hon'ble National Company Law Tribunal, Chennai Bench, Chennai ("NCLT")

Ref.: Disclosure under Regulations 30 and 51 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended

This is in connection to our letter dated April 10, 2024, wherein the Bank has intimated the stock exchanges about completion of dispatch of Notice, the explanatory statement and the Annexures as indicated in the Index, in respect of the NCLT convened meetings of Equity Shareholders and NCD holders of the Bank scheduled to be held on Friday, May 17, 2024, at 02:00 p.m. (1400 hours) Indian Standard Time ("IST") and at 04:00 p.m. (1600 hours) IST, respectively.

In this regard, please find enclosed herewith copies of newspaper clippings published by the Bank in "Business Line" (All India Edition) in English language, and "Makkal Kural" (Tamil Nadu Edition) in vernacular language/ Tamil translation ("Advertisement") dated April 11, 2024.

As required under paragraph 2 of the Schedule of "Master Direction - Amalgamation of Private Sector Banks, Directions, 2016" issued by the Reserve Bank of India, the Bank shall publish the said Advertisement (as enclosed) in the aforesaid newspapers at least once a week for three consecutive weeks hereinafter.

The said newspaper clippings are also being available on the Bank's website at www.idfcfirstbank.com.

We request you to kindly take the same on record.

Thanking you,

For IDFC FIRST Bank Limited

Satish Gaikwad

Head - Legal & Company Secretary

Encl.: As Above

OUICKLY.



ciation of Ne the Hotel Association of Nepal (HAN) Pokhara to promote digital payments through UPI on the Himalayan country's payment processor Fonepay Network. The partnership is a part of the Fewa New Year Festival which will be held from April 11-14 in Nepal. Pm.

CAMS gets nod to operate as payment aggregator

Chennai: Computer Age Management Services Ltd said Reserve Bank of India (RBI) has granted authorisation to the company to operate as an online payment aggregator.
In March 2024, CAMSPay
achieved a registration of more
than a 1.2 million mandates for
UPI autopay. OUR BUREAU

SBI eyes larger slice of pie across lending segments

TARGET. Aims at advances and credit growth of 14.65% and 14%, respectively, in FY25

K Ram Kumar

Even as the competitive in-tensity for incremental lend-Even as the competitive intensity for incremental lend-ing business is expected to remain muted for sometime in FY25, State Bank of India (SBI) sees this as an opportunity to increase its market share in all lending segments. India's largest bank has pencilled in domestic advances and domestic credit growth of 14.65 per cent and 14 per cent, respectively, in the current financial year. As at December-end 2023, the bank had achieved domestic advances and domestic credit growth of 14.47 per cent and 12.84 per cent, respectively.

SEGMENT WISE PLAN SEGMENT WISE PLAN
ICRA, in a report, said the
challenges in mobilising deposits, high interest rates and
the increase in risk weights
will slow down the pace of
credit growth to 11.6-12.5 per
cent in FY25 from 16.3 per



cent in FY24. Within the re tionship value' (capturing the entire supply, chain ecosystem) and provide digital suite for customers. It also wants to sweat the business rules engine based balance sheet lending capability to its fullest to build quality book. In the corporate segment, the bank wants to leverage the upturn in the capital expenditure cycle, focus on highly rated entities and cross vertical synergy. tionship value' (capturing the cent in FY24. Within the re-tail-personal segment, In-dia's largest bank is eyeing new market segments and looking for good quality takeovers, per the bank's plans

plans.

In the agriculture segment, the bank wants to diversify from small ticket, base level farm credit to multi-product offering and com-mercial agriculture.

In the MSME (micro, small

and medium enterprise) seg-ment, SBI is aiming for a shift in approach from being only a lending bank to 'total rela-

spectively, in FV25
growth, SBi is banking on its
widespread 'Phygital' distribution network to capture incremental deposits and remain a step ahead of
competition. In this regard,
the bank plans to give special
focus on offering end-to-end
solutions to trade, commerce, industries, institutions and family offices.

The target market for depositis includes liasing with
State governments to target
retiring employees; stepping
up liaison with insurance
companies, public sector un-

companies, public sector un-dertakings, government bod-ies and companies; opening savings bank accounts by orsavings bank accounts by organising camps at schools and colleges; tapping opportunities in premier banking, wealth business and NRI business segments. Further, virtual relationship managers will be placed to reach out to UHNI (ultra high networth individual), NRI (non-resident Indian) customers. It also plans to make YONO app available to function overseas for NRIs.

'SBI is a financial superstore, not just a bank'

bl.interview

In an exclusive interview with businessline, SBI Chairman Dinesh Khara answered questions covering a broad spectrum of topics from maintaining the top position in the banking sector to the current lending environment. Excerpts:

State Bank of India has emerged as consistent return generator in the last three years. Is the market understanding the bank better now?

the bank better now?
There is a better appreciation nowthan in the past, but there is scope for improvement. When we look at the price-to-book value of some private sector and smaller banks, SBI has a much larger reach and a much better portfolio, and we have achieved decent growth. We can generate returns and profits in the foreseeable future that can be much stronger than those of some other banks, which enjoy a

other banks, which enjoy a much higher price-to-book valuation compared to ours.

Is the high cost to income ratio of SBI which is weighing on valuations?

Our cost-to-income ratio is Our cost-to-income ratio is around 52 per cent; last year, we had a situation where we had to make a one-off provision on account of certain salary increases. All that is behind us, and the cost-to-income ratio for the last financial year is not a

Anshika Kayastha

Customer service interactions has emerged as the top grievance issue among customers in the service-oriented BFSI sector, according to a report by Rapture CX.

The survey showed that 68 per cent industry leaders, including customer experience leaders, identified customer service interaction to be the predominant issue, underscoring the need for its immediate redressal.

In addition, 18 per cent

In addition, 18 per cent respondents identified transparency in fees and charges as the main cause of

custures as the main cause of customer grievances, followed by 9 per cent picking understanding products and services and another 6 per cent choosing ease of account management as the main issue.

There is a decent opportunity for the banking system to take care of the needs of the economy

DINESH KHARA

representative number. Our effort is to eventually bring it down below 50 per cent, but it may take a little more time..

may take a little more time.

SBI accounts for a fourth of India's total loans. But there is intense competition, and in the PSU space, the objective is seemingly to have 4-5 banks as large as SBI. What would you do to remain a differentiated bank?

SBI is not merely a bank. We are a financial superstore. As a group, we have our own investment bank, asset management company, life insurance company, card company, and many others. We call it the 'power of one' as we can serve our oners, we can serve our customers' financial needs. We facilitate investment into market instruments or approach the market to raise equity or debt and offer them corporate and retail credit cards.

offer gratuity ement services We ofter gratum, management services through our life insurance company. The range of services being offered by us is much beyond the bank. The differentiating factor is that we have invested in creating

Customer service interaction, top

to prioritise improving customer service

interactions to enhance customer satisfaction

These insights

reflect that there

is a critical need

for BFSI companies

grievance area in BFSI: Report

the physical, ATM, BC/CSP networks the physical, ATM, and BC/CSP networks. The creation of a network is not easily replicable; 22,400 plus branches across the nook and corner of the country, and corner of the building up these blocks takes time. We are in a very distinct position to better serve our customers.

Regarding handling

Regarding handling government funds, RBI rates are also very competitive. How are you handling that? RBI has an obligation as a banker to the government. So, we are not competing. We were only offering cash management. For more than a very now the government became management.

management. For more than a year now, the government has adopted the 'Just in Time' approach, resulting in the compression of the float funds within the system. We recognised this sometime back and started looking at developing our transaction banking hub to channel the current account business and we are seeing decent success.

It seems like a repo rate cut is unlikely anytime soon. Would that defer big-ticket corporate

borrowing?
Corporate demand for loans is a function of the clear visibility of demand. It doesn't make a difference, if the interest rate is 50 bps here the interest rate is 50 bps here or there, . Interest rate reduction to my mind, maybe after the monsoon season because that's when we see the evolving scenario on the agricultural front.

Hopefully, we should get to see a reduction in interest rates from the third quarter of FYYAL-75

PHYGITAL APPROACH With deposit growth continuing to lag the credit

FY24-25

The Reserve Bank of India seems to be suggesting that deposit rates should go up a little more. How do you see it for SRI? for SBI?

for SBI?
We're quite comfortable with
the CD ratio. We evaluate
these situations in our ALCO
meetings, where we evaluate
the likely credit offtake and
the availability of the deposits.
For now, with the current
interest rates themselves, we
should be able to take care of
our requirement for
supporting the loan book.

Currently, there aren't

Currently, there aren't many lumpy corporate accounts, barring 3-4 conglomerates. Do you see it as an advantage or a disadvantage? As the economy moves from a developing to a developed state, corporates invariably start depending upon the market route of borrowing. We have our internal exposure ceilings, and the bank has no concentration risk. When corporates feel that borrowing from the bank make sense, they will come to the banks. Alternatively, they

will go to the market and raise money. This is a new paradigm that the system must acclimatize to. There is a decent opportunity for the banking system to take care of the needs of the economy.

For almost five years in a row, we've seen very good credit quality holding up for retail loans despite the wans despite the pandemic. Are there pockets who

exercising a bit of caution?
There's nothing like that. For a retail book to be built, one should have structures in place. This includes sourcing, underwriting, and collections. If any of these structures are short, there could be challenges. We have consciously invested in creating. creating appropriate structures for retail loans.

About acquisitions, SBI has so far seen only forced deals. Would you

forced deals. Would you like to have a free hand in this regard? There is no restriction on acquisitions. Regarding the point you made about a certain segment, remember that inorganic growth is expensive. Private players are doing this because they want to accelerate growth. Also, inorganic (deals) always come at a price. I'm not inclined to inorganic (deals) always come at a price. I'm not inclined to spend too much money on inorganic acquisitions. To achieve the objective, we have invested well in the rural branch network and our wholly-owned State Bank operation support subsidiaries.

ICRA downgrades banking sector outlook to 'stable' from 'positive'

Our Bureau

ICRA has revised the bank-ing sector outlook to "stable" from "positive" on the expectation of modera-

ident. Growth rate for FY24 excludes impact of HDFC merger; growth rate for FY25 includes HDFC mer-

merger; growth rate for FY25 includes HDPC merger impact in FY24. Increase in risk weights by the RBI in November 2023 towards lending to NBFCs and consumer credit is likely to slow down the pace of growth towards these segments, ICRA's BFSI team said.

While the compression in the interest margins over the last 18 months has been driven by rising deposit cost, the expectations of a rate cut in Hz FY25 could lead to margin pressure, driven by a likely downward repricing of advances, per the report.

ICRA expects banking sector's gross NPAs and net NPAs to decline to multi-year low in FY25 to 24.1-25. per cent (from estimated 3.0 per cent in March 2024) and 0.5-0.6 per cent (from



IDFC FIRST Bank Limited

CIN. L651/07102014P. COSTO 2017 Registered Office: KRM Tower, 7th Floor, No. 1, Hamington Road. Chelpet. Chennai - 600 031, Tarmi Natu, India. Tal: - 91 44 4564 4000

Corporate Office: IDFC FIRST Bank Tower (The Square), Col. 6 Block, Bandra-Kurla Complex, Bendra (East), Marriad - 400 051, Maharashira, India. Tal 22 1732 5500, Wobsie: www.kdfd/stables.com. Familia Dania finite 6-91 22 1732 5500, Wobsie: www.kdfd/stables.com. Familia Dania finite 6-91 22 1732 5500

Form No. CAA 2

(Pursuant to Section 230(3) of the Companies Act, 2013 read with Rule 6 and 7 of the Companies (Com Arrangements and Amalgamations) Rules, 2016)

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL, DIVISION BENCH - II, CHENNAI CA(CAA)/2(CHE)/2024 In the matter of the Companies Act, 2013

In the mane.

AND

In matter of Sections 230 to 232 and other applicable provisions of the activity of the ac

IDFC Financial Holding Company Limited ("Transferor Company"/ "Applicant 1")

INTO AND WITH

IDFC Limited ("Transferse Company") "Amaigamating Company") "Applicant 2")

INTO AND WITH

IDFC FIRST Bank Limited ("Amaigamated Company") "Applicant 3" ("Bank")

AND

IDFC FIRST BANK LIMITED, a company incorporated under the provisions of the Companies Act, 2013 and having its Registered Office at KRM Tower, 7th Floor, No. 1, Harrington Road, Chetpet, Chennai - 600 031, Tamil Nadu, India

AND NON-CONVERTIBLE DEBENTINE HOLDERS OF IDEC FIRST BANK LIMITED is hereby given that the Horbles National Company Law Tribunal, Chemial Basert, MCCIT by an order dated March 22, the above mentioned joint Company Aprilication ("Order"), has directed convening of separate meetings of the Easily of the Company Aprilication ("Order"), has directed convening of separate meetings of the Easily Companies Act Justice and IDEC ("Limited and IDEC FIRST Bank Limited and their respective sheenofelers met), pursuant to the provisions of Sections 23th 0.23 of the Companies Act, 2013 ("Companies Act,") and the other applicable is Compromised. Arrangements and Amalgametations Rules, 2016 ("Companies Rules") and the other applicable is of the Companies Act and applicable rules thereunder.

ursuance of the said Order and as directed them, the meeting of the Equity Shareholders and NCD holders of the Bank will also of hirthy. May 17, 2024 at 12:00 p.m. (1400 hours) failst Shareholders and NCD holders of the Bank will be did on Friday, May 17, 2024 at 12:00 p.m. (1400 hours) failst Shareholders and the Holders of the Bank will be did not shareholders. In more 1817 and at 04:00 p.m. (1600 hours) (STI) received (Victorially). In more 1817 and at 04:00 p.m. (1600 hours) (STI) received (Victorially). In more 1817 and at 04:00 p.m. (1600 hours) (STI) received (Victorially). In more 1817 and at 04:00 p.m. (1600 hours) (STI) received (Victorially). In more 1817 and at 04:00 p.m. (1600 hours) (STI) received (Victorially). In more 1817 and at 04:00 p.m. (1600 hours) (STI) received (Victorially). In the 1817 and 1817

ective Meetings, as applicable.

Bank has completed the dispatch of Notices of the Meetings along with the respective Explanatory Statements as required are applicated provisions of the Companies Act and all the Anneuvres as indicated in the index ("Particulars") to all the Equity enterprises and NCD holders, as the case may be, whose names appear in the register of members/Debentian holders/list of efficial cowners as on Fridgy, Merch 129, 2024. The Particulars have been sent through (a) electronic mode to those Equity Architecture and the Particulars and Particulars have been sent through (a) electronic mode to those Equity Shareholders and NCD holders whose e-mail addresses are registered with respective register and Share Transfer Agents Ast) and/or the concerned depositions and (b) Speed Post to those Equity Shareholders and NCD holders, as the case may who have not registered their e-mail addresses with RTA and/or the concerned depositions.

be, who have not registered their e-mail addresses with RTA and/or the concerned depositories. The Perioducian will be available on the Bank's webeloit https://www.idfoffstabs.nc.orm/investors/update, websites of the Stock Exchange is a. BSE Limited and the National Stock Exchange of India Limited at www.besinds.com and www.neemida.com, respectively, and on the website of INSD Li at www.eveign.com/co. Copies of the Particulans can be obtained few of change. Debited to 100 a.m. to 0.400 p.m. on all working days, upto the date of the Meetings, from the explications can be collected efficient of the Bank or by sentingian enquest from registered emild adong with octate of shareholding/identime horiding by email as exceleration/deficientem to copy of the Particulans with the made available with one working day on a requision being so made. Purevaint to the Order and is complicated of Reventil Circulars, be Meetings will be held through Vol.AVIII. Therefore, the physical adherdance of the Equity Shareholders and NCD holders has been dispersed with. Accordingly, the facility for apportiment of province will not be available for the Meeting.

The detailed procedure for attending the Meeting through VC/ OAVM and e-voiling, forms part of the Notices of the Meetin and the Equity Shareholders and NCD holders are requested to read the same. Some of the important details regard

e-vourig are provided below.	
EVEN (for Equity Shareholders)	128198
EVEN (for Non-Convertible Debenture holders)	128109
Cut-off date for determining the Equity Shareholders/ NCD holders entitled to vote	Friday, May 10, 2024
Commencement of remote e-voting period (for both Equity Shareholders and NCD holders)	Sunday, May 12, 2024 at 09.00 a.m. (IST)
End of remote e-voting period (for both Equity Shareholders and NCD holders)	Thursday, May 16, 2024 at 05.00 p.m. (IST) The remote e-voting module will be disabled by NSDL thereafter

The cemote e-vicing module will be disselded by its memote e-vicing module will be disselded by its hevelorg infaint be Equity Shareholders and NCD bridges read and NCD bridges read as the proportion of their bridges rise from the value of their loststanding principal amounts (i.e. face value of their lostfare), as all the uniform respectively, of the Bank as on Cul-trid date i.e. Fridge, Maryl 1, 2024.

The Equity Shareholders NCD bridges who have cast their votes through remote e-voting, prin to the distant participate in the respective Meetings through VCD office.

shareholders/NCD holders whose e-mail ids are not registered with the deposito ord and registration of e mail ids for e-voting for the resolutions set out in notice:

and mightration of email lids for evoting for the resolutions set out in notice: In case shares are held in physical mode please provide Folio No. Name of shareholder, scanned copy of the share cartificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADPHAR (self-attested scanned copy of Aadhara Card) by email to einmard is distillated according to the control of the part of of the securities in demat mode.

Please provide DPID-CLID (16 digit DPID + CLID or 16 digit beneficiary ID), Name, client me copy of Consolidated Account statement, PAN (self-attested scanned copy of PAN AADHAAR (self attested scanned copy of Aadhaar Card) to investor_indirta@cstd.com. If y NCD holder

AADHAAR (self attested scanned copy of Aachaac Card) to investor Andringford. Com an Individual NOT blook pricing from the Card to investor Andringford. Com method explained at Step 1 (A) of the Notice i.e., Login method for e-Voting and join Meeting for Individual NOT bolder holding securities in dearn made. Persons holding Strasest NOCs in physical form and non-relieficidusly, who become an Equity Shareholders / NOC the Bank after dispatch of the Notices of the Meetings and holds ShareaNOCs as on the Out-off date or the registered hele - anal addresses, may other the User ID and password by senting a request to excluding fined. or

ividuals holding Shares/ NCDs in demat mode who become an Equity Shareholders/ NCD holders of the Bank aftending of the Notices and holding Shares/ NCDs as on the Cut-off date, may follow steps mentioned in the Notices for

casing mervised using the remote evoling period or joining virtual meeting and voling during the Meetings.

The Scheme shall be considered approved if mignity of periodic representative process. The scheme shall be considered approved if mignity of periodic period

the public shareholders against it.

11. The Scheme, it approved by the Equity Shareholders and NCD holders at their respective Meetings will be subject to the subsequent approval of the NCLT or such other statistory or regulatory approvals as may be required.

12. The results of the votes cast through remote e-voting and e-voting during the Meetings, together with the scrubiner's report, will be displayed at the registered officel corporate office, on the website of the Bank at waxwidthstablerk.com, and on the website of NSDL at waxwexpring sedit, com and shall be communicated to SSE Limited and the National Stock Exchange of India Limited with the end spin from the conclusion of the Meeting is, on one before fileding, May 20, 2021.

13. In case of any difficulty or queries in connection with attending the Meetings through VC/ OAVM or casting vol

For	Name and Address	E-mail	Contact number
E-voting and VC/OAVM	Ms. Pallavi Mhatre Senior Manager, NSDL, 4th Floor, 'A' Wing Trade World, Kamala Mills Compound, Senapati Bagat Marg, Lower Parel, Mumbai - 400 013.	evoting@nsdl.com	022-4886 7000 18001020990/ 1800224430
For any other Matter	Mr. Satish Gaikwad Head - Legal and Company Secretary IDFC FIRST Bank Tower, (The Square), C-81, G Block, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051.	secretarial@idfcfirstbank.com	+91 22 71325500

Date: April 10, 2024 Place: Mumbai Part-Time Non-Executive (

:::

main issue.
"Driven by robust strategies and commitment to inclusion, BFSI industry has been able to maintain an





upward trajectory. Having said that, banks' increased focus on investing in cus-tomer acquisition has led to a steady increase in cus-tomer grievances," the note said.

teractions to enhance over-all customer satisfaction, it

and customer satisfaction, it added.

"As the BFSI sector continues to transform into a more digitised and inter-connected environment, the need for fortifying customer interest and addressing potential grievances is poised to become more poignant." therets and aduressing pot-tential grievances is poised to become more poignant," said Chief Revenue Officer Gaurav Juneja, adding that the industry needs to keep up with technological ad-vancements and learn to leverage them to deliver a hyper-personalised cus-tomer experience. Despite a significant shift in banking services to online platforms, customer service has remained as area of focus due to the rising number of frauds, cyber security and technology upgradation is-sues.

A recent report by digital fraud detection company BioCatch had said thirdparty account takeovers represent 55 per cent of all banking fraud cases in India.

the expectation of modera-tion in credit growth and profitability metrics. How-ever, these two metrics will continue to remain healthy. The risks to the stable outlook include economic shocks, regulatory changes, higher interest rates, higher operating expenditure and expected credit loss (ECL) framework.

expected credit loss (ECL) framework.

The challenges in mobilising deposits, high interest rates and the increase in risk weights will slow down the pace of credit growth to 11.6-12.5 per cent in FY25 from 16.3 per cent in FY24, per a report put together by Karthik Sriniwasan, Senior Vice President; Anil Gupta, Senior Vice President; and Senior Vice President; and Sachin Sachdeva, Vice Pres-

and 0.5-0.6 per cent (from 0.7 per cent in March 2024).

தி.மு.க.வுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் சக்தி பா.ஐ.க. தான்

மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

மேட்டுப்பாளையம், ஏப்.11– தி.மு.க.வுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பக்கூடிய பாரதீய ஜனதாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாரதீய ஜனதா கூட்டணி பிரச்சார கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெற . தலைவர்கள் உள்ள நிலையில், சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2 நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று காலை வேலூர் கோட்டை மைதானத்தில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு திரட்டினார்.

வேலூர் கூட்டம் நிறைவடைந்ததும், அங்கிரு<u>ந்</u>து சிறப்பு விமானம் மூலமாக மோடி கோவை சென்றார். கோவை மாவட்டம் அங்கிருந்து மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி நால் ரோடு பகுதியில் தேர்தல் பிரச்சார நடைபெ<u>ற்</u>ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலமாக சென்றார்.

பொதுக்கூட்ட மேடையில் பாரதீய வேட்பாளர்கள் மத்திய அமைச்சர் எல்.முருகன் (நீலகிரி), மாநில தலைவர் அண்ணாமலை (கோவை), வசந்தராஜன் ஏ.பி.முருகானந்தம் (பொள்ளாச்சி), ஆதரி<u>த்து</u> (திருப்பூர்) ஆகியோரை பிரதமர் மோடி பேசினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-இந்த புண்ணிய பூமியில் உங்கள் இருந்து எல்லோரையும் வணங்குகிறேன். தேயிலை தோட்டங்கள் நிறைந்த நீலகிரி மலை மாவட்டத்தின் வந்தால் ஒரு அடிவார பகுதிக்கு டீக்கடைகாரனுக்கு சந்தோஷமாக இருக்காதா என்ன?

தி.மு.க.வுக்கு விடை கொடுக்கும் சக்தி

இப்போது தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் எங்கு ஜனதாவின் பார்த்தாலும் பாரதீய ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது. தி.மு.க.வுக்கு கொடுத்து விடை அனுப்பக்கூடிய பாரதீய ஜனதாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நாட்டு மக்கள்



பேச தொடங்கி விட்டனர். தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு ஒரே நோக்கம்தான் இருக்கிறது.

பொய் சொல்லி ஏமாற்றி தொடர்ந்து ஆட்சி...

பொய் மக்களிடம் ஏமாற்றி, தொடர்ந்து சொல்லி வேண்டும் இருக்க ஒரே குறிக்கோள்தான் அவர்களுக்கு இருக்கிறது. இப்படி பல தலைமுறைகளாக ஆட்சியில் இருந்த அவர்கள், வறுமையை ஒழிப்போம் என்று சொல்வார்கள். ஆனால் ஒழிக்க அவர்கள் பாடுபடவில்லை. ஆனால் நமது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.

இந்தியா கூட்டணியில் இந்தியாவின் உள்ளவர்கள் திறமையை நம்பவில்லை. கொரோனா காலத்தில் அதற்கு தேவையான மரு**ந்துகளை** இந்தியாவிலேயே தயாரிப்போம் என்று சொன்னபோது அவர்கள் அதை நம்பவில்லை. எள்ளி நகையாடினார்கள். அதை எல்லாம் செய்ய முடியாது என்று கூறினார்கள்.

ஆனால் அந்த தொற்றுக்கு தேவை யான மருந்தை நாம் தயாரித்து, கூட்டணிக்கு சவால் இந்தியா விடுத்தோம். மேக்–இன் இந்தியா திட்டத்தில் தடுப்பூசி தயாரித்து நமது நாட்டு மக்களுக்கு கொடுத்ததுடன், கொடுத்ததால் அளவில் கோடிக்கணக்கான காப்பாற்றப்பட்டனர்.

கோவை உள்பட தமிழ்நாட்டில் 2 முக்கிய நகரங்களில் தளவாட கட்டமைப்பு பூங்காக்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால் கோவை

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க வேட்பாளர் டாக்டர்

ஜி. பிரேம்குமாரை ஆதரிந்து பல்லாவரம் பகுதி கழக செயலாளா் த. ஜெயபிரகாஷ்

தலைமையில், பா கௌதம் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளா சிட்லபாக்கம் ச

ராசேந்திரன், துணை செயலாளர் ப. தன்சிங் கழக நிர்வாகிகளுடன் இரட்டை

இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். வேட்பாளருக்கு பெண்கள் பூரணகும்ப

... Plaintiff

CORPLA LEGAL SERVICES

CORPLATEGAL SERVICES

Plaintiff

.... Defendant

மரியாதையுடன், மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்

IN THE COURT OF HON'BLE II ADDITIONAL JUDGE CITY

CIVIL COURT AT CHENNAI

OS.NO. 5314 OF 2023

Please take notice that in the above case in O.S. 5314 of 2023 before the Hon'ble II Additional

Judge City Civil Court was pleased to order notice to you on 26.03.2024 and returnable by

Kindly be present before the said court on 29.04.2024 at 10.30 a.m. either in person or through

IN THE COURT OF HON'BLE II ADDITIONAL JUDGE CITY

CIVIL COURT AT CHENNAI

OS.NO. 5315 OF 2023

Please take notice that in the above case in O.S. 5315 of 2023 before the Hon'ble II Additional Judge City Civil Court was pleased to order notice to you on 26.03.2024 and returnable by

Kindly be present before the said court on 29.04.2024 at 10.30 a.m. either in person or through

your pleader failing which the matter will be heard in your absence and decided on merits

your pleader failing which the matter will be heard in your absence and decided on merits.

STANDARD CHARTERED BANK

M/s. Sundesha Lights Second Floor, No.132, Shop No.6 Audiappa Naicken Street,

STANDARD CHARTERED BANK REPRESENTED BY AUTHORISED SIGNATORY

MS PRIYADARSHINI SRINIVASAN

M/s. SHIVA BABA TRADERS And 2 others

1. M/s. Shiya Baba Traders

Loan Square, Parrys

Chennai - 600 001

Chennai - 600 001

2. Mr A Srinivasulu

3. Mr Ramu A

Seven Wells Chennai - 600 001

No. 16/22, Sambier Street,

St Xavier Street, Seven Wells

Behind Chandrika Bakery

M/s. SUNDESHA LIGHTS

Sowcarpet, Chennai – 600 079

REPRESENTED BY AUTHORISED SIGNATORY
MS PRIYADARSHINI SRINIVASAN

வளர்ச்சி மிக வேகமாக முன்னேறும். இதற்கான வாய்ப்பை தமிழகத்துக்கு பாரதீய ஜனதா கொடுத்து இருக்கிறது. வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது. கோவைக்கும் 2 வந்தே பாரத் ரெயில்கள் வருகிறது. அதுபோன்று தொழில் வளர்ச்சிக்கு உதவ கோவை–பொள்ளாச்சி தேசிய நல்ல நெடுஞ்சாலை தற்போது முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா கூட்டணி, நாட்டில் பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை விளையாம வருகிறது. அது மிகவும் ஆபத்தானது. நாம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் வகையில் ஜல்ஜீவன் என்ற திட்டத்தை உருவாக்கினோம். அதன்மூலம் கோடிக்கணக்கான குடிநீர் இணைப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்டது. அந்த திட்டத்தில் தி.மு.க.வை அரசு, சேர்ந்தவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களின் வீடுகளுக்கு கொடுத்தது. தற்போது கூட கோவையில் பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிக்கவே தண்ணீர் கிடைக்கிறது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.

இன்று நமது நாடு 5ஜி என்று உலக சாதனை படைத்து வருகிறது. ஆனால் தி.மு.க. 2ஜியில் ஊழல் செய்து நமது நாட்டையே அவமானப்படுத்தியது.

ஊழல்வாதிகளை காப்பாற்று வதுதான் தி.மு.க., காங்கிரஸ் குறிக்கோளாக ஊழல்வாதிகளை சொல்கிறேன்... ஊழல்வாதிகளை அகற்றுவோம், ஆனால் தண்டிப்போம் என்று. அவர்கள் கூறுவது ஊழலை ஆதரிப்போம், ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம் என்று.

அகங்காரம், ஆணவத்தில் தி.மு.க. கொண்டிருக்கிறது. ஆணவத்தை தமிழகம் என்றும் அனுமதிக்காது. தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது இந்த ஆணவம்.

வாரிசு அரசியலை அகற்றும் தேர்தல்

தி.மு.க.வின் பேசும்போது, இந்த தேர்தல் மோடியை பாரதத்தை விட்டு வெளியேற்றுகிற தேர்தல் என்று பேசி உள்ளார். அவருக்கும், அவரது கட்சிக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த தேர்தல் எதற்கு என்றால், வாரிசு அரசியலை அகற்றும் தேர்தல், போதை பொருளை இந்தியாவை விட்டு விரட்டுகிற தேர்தல், ஊழலை இந்தியாவை விட்டு அகற்றுகிற தேர்தல், தேசியத்திற்கு எதிரான கொள்கை விரோத போக்கை விரட்டுகிற தேர்தல். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

துக்களது — நூற்கு மேட்டுப்பாளையம் கூட்டத்தை நடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் முடித்துக்கொண்டு மூலம் கோவை சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் மராட்டிய மாநிலம் நாக்பூர் சென்றார்.

Defendant

IN THE COURT OF HON'BLE II ADDITIONAL JUDGE CITY CIVIL COURT AT CHENNAI OS.NO. 5316 OF 2023

STANDARD CHARTERED BANK REPRESENTED BY AUTHORISED SIGNATORY
MS PRIYADARSHINI SRINIVASAN

M/s. SRI SRINIVASA AGENCIES

Mr Jeevabharathi Kumar

No.124, Merton Park, Kurinchi Nagar, Irumbuliyur Tambaram West

Please take notice that in the above case in 0.S. 5316 of 2023 before the Hon'ble II Additional City Civil Court was pleased to order notice to you on 26.03.2024 and returnable

Kindly be present before the said court on 29,04,2024 at 10.30 a.m. either in person or through your pleader failing which the matter will be heard in your absence and decided on merits.

பொது அறிவிப்பு ஆவணம் காணவில்லை

எனது கட்சிக்காரர்கள் திரு.Dr.M.பெருமாள் மற்றும் திருமதி.கோவிந்தசாமி கமலா, இவர்களின் பொது அதிகார முகவர், திரு.பொன் லட்சுமணன், த/ பெ.பொன்னுசாமி, ஜமீன் எண்டத்தூர் கிராமம், மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நான் கொடுக்கும் அறிவிப்பு என்னவென்றால், எனது கட்சிக்காராகள் திண்டிவன ாகிருந்கும் அறும்ப்பு என்னைக்காற்க, என்று கடங்களர்கள் துண்டிகள் பதிவு மாவட்டம், மரக்காணம் சார் பதிவகம், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு கிராமம், பார்ம் லேண்ட் எண். 78, விஸ்திரணா 6185 சதுரடி (or) 14.18 சென்ட், பழைய சாவே எண்கள். 541/3 & 541/5 புதிய சாவே எண்கள்.433/2 pt. & 433/3A, இதனை திருமதி.К.சுலோச்சன மற்றும் திரு.K.சரவணன், என்பவர்களிடமிருந்து எனது கட்சிக்காராக்க கிரைய ஆவணமாக 04.03.2002 தேதியில் பத்திர எண்.293/2002, ன் பட வைறிய ஆவ்வாயாக பாட்டியில் பெற்று ஆண்டு அனுபவித்து வந்த நிலையில் அதனை விற்பனை செய்ய வேண்டி திருபொன் லட்சுமணன் அவரை பொது அதிகார முகவராக நியமித்து அவர் சொத்துக்களுக்குண்டான அவரை பொது அதிகார முகவராக நியமித்து அவர் சொத்துக்களுக்குண்டான அசல் கிரைய பத்திர எண். 293/2002, இதனை சித்தாமூர் பேருந்து நிலையம் அருகில் தவறவிட்டு விட்டார். அவற்றை தேடி பல முயற்சிகள் செய்தும் கிடைக்கவில்லை. மேற்படி அசல் ஆவணம் கிடைக்கப்பெற்றவர் எனது கட்சிக்காரர் வசமோ, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிகோ அல்லது உரிய காவல் நிலையத்திலோ 15 தினங்களுக்குள் ஒப்படைக்கும்படி இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. மேற்படி அசல் ஆவணங்களை வைத்து எவரேனும் சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டால், அது எனது கட்சிக்காரரை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை இந்த பொது அறிவிப்பின் மூலம்

C. ELANGOVAN, B.Tech., LLB., ADVOCATE, ENROL. NO: 4543/2022 OFF. Address: No. 121, M.R.H. ROAD, THAPALPETTI, MADHAVARAM, CHENNAI 600 060. Mobile No: 9381056834

பெயது உறுநினிப்பு
செல்கம்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், கிட்மைக்கம்
தாறுத்தில் மாவட்டம், தாம்பரம் வட்டம், கிட்மைக்கம்
தாறுத்தில் மாவட்டம், தாம்பரம் வட்டம், கிட்மைக்கி
தட்டிய் கானி மனைனை கடந்த 2105.1992 ஆக திரு
மரையன், திரு ரங்களம் தாயுடு மற்றும் திரு குப்புளம்,
திரே ரங்களம் தாயுடு மற்றும் திரு குப்புளம்,
திரே ரங்களம் தாயுடு மற்றும் திரு குப்புளம்,
திரேயாக்கின் போது அதிகரை மற்று தாற்றன திரு. திரும்பள் திருக்கும் விறும் திரு குப்புளம்,
திரேயாக்கின் போது அதிகரும் வந்திறம், கிரும்பள் திருக்கும் கிரும்புக்கள்,
கடிக்களரான கிரை பத்திரத்தினை திரும்பு தாகிதா
நஷ்கீக் கரிய திரு தறிக்க என்பவர் என்றுடைய
செழ்து கடன் பெற்று இருத்தார், பேலும் என் கடிக்களரான்
வளக்கு குறையைன் பெற்று படியாகில் கடியைக்கும் திரும்புக்கும்
முடியவில்லை மன் என்பக்கில் திரிவித்துள்ளார். பெற்படி
பத்திரங்களை இறுநான் வரை கண்டுபிடிக்கு
முர்வரைய் ஆதராங்களை இறுநான் வரை கண்டுபிகுக்கு
முர்வரைய் ஆதராங்களுடன் தெரிவித்துள்ளார். பெற்படி
மடித்தில் திறைய் நடிக்குக்கும் முருக்குக்கும் முறிகுக்கும் முறிகுக்கும் முறிகுக்கும் முறிகுக்கும் முறிக்கும் முறிகுக்கும் முறிக்கும் முறிகுக்கும் முறிக்கும் முறிக்கும் முறிக்கும் முறிக்கும் முறிக்கும் முறிகுக்கம் முறிக்கும் முறிக்கும் முறிகுக்கம் முறிகுக்கம் மருக்கும் கடிக்களர் மேற்பக்கும் முறிக்கும் குருக்கும் மனை என்பிடம் திறுக்கும் முறிக்கும் முறிக்கும் முறிகும் கடிக்கம் முறிகுக்கம் மிறிக்கும் கடிக்கம் முறிகும் கடிக்கம் கடிக்கைகளை மேறிக்கும் கட்டம்.
கேங்கம்பட்டு மாவட்டம், தாம்பம் என்பக்கும் மனை என்பி 105 ஆகி கட்டும்.

தடங்கப் மரு கட்டும் கான் மனைக்கு பெற்ற என்ற நடக்கு பு773 தழந்கள் கொன்ட மனை மட்டும், நாள்ளுடக்க எல்லைகள் – வடக்கு : மனை என்.10 (52 அடி,) தேற்கு மனை என்.12 (54 அடி), திழக்கு : மனை என்.8 (41 அடி), நேர்க் (34 அடி) (64 வெங்கடேன்வரன், M.A., B.L., வழக்கறிஞர், "வடக்மி இல்லம்", பழைய என்.56, புதிய என்.111, கட்சேரி ரோடு, மைவரப்பூர், சென்னை - 600 004,

ஏல அறிவிப்பு

ராஜேஷ் பான்புரோக்கர் (உரிமை B. பூனாராம் குமாவத்), 5A, S.V.கோயில் 060 என்ற அடகுவணிகர் வசம் நாள் 11.07.2022 முதல் 28.02.2023 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு மீட்கப்பட<u>ா</u>த காலங்கட<u>ந்து</u>ம் பொருட்களை நாள் 25.04.202 அன்று காலை . 11 ഥങ്ങിധണഖി**ാ്** மேற் குறிப்பிட்ட விலாசத்தில் மாதவரம் தாலுக்கா, வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் அல்லது ்ன்னிலையில், ஏலதாரர் மெஸர்ஸ் கிரி ஆக்ஷனியரால் ஏலம் போடப்

மாண்புமிகு கூடுதல் மாவட்ட உரிமையியல் மன்றம், பூவிருந்தவல்லி டை மனு எண். 1 Of 2024

அசல் வழக்கு எண். 1100 of **1**990 M. அப்துல் மஜீத்,

..மனுதாரர்/ வாதி

எதிர் ஷேக் அம்ருதீன் (காலமாகிவிட்டார்) மற்றும் 6 பேர் . .எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகள்

7. இஷ்ரத் பேகம், த/பெ. ஷேக் அம்ருதின் குடியிருக்கும் எண்.49, நல்லன்ன முதலி தெரு, ராயபேட்டை, சென்னை–600 014.

..7வது எதிர்மனுதாரர் ாவது எதுர்யனுதாரா/ 7வது பிரதிவாதி மேற்படி 7வது எதிர்மனுதாரர்/ 7வது பிரதிவாதிக்கு: மணுதாரர்/வாதி தாக்கல் செய்துள்ள மேற்படி மனுவில் உங்களுடைய ஆட்சேபணையை 22.04.2024

மேற்படி நீதிமன்றத்தில் நேரிலோ, மூலமாகவே வழக்குரைஞர் மூலமாகவோ ஆஜராகி தெரிவித்து கொள்ள வேண்டியது தவறினால் மேற்படி மனுவில் ஒருதலைப்பட்சமாக தீர்ப்ப மனுவால் ஒருதலைப்படம் கூட த........ வழங்கப்படும் என்பதை அறியவும். M.K. முரளி மனுதாரரின் வழக்குரைஞர் பூவிருந்தவல்லி

BEFORE THE XIII CITY CIVIL COURT AT CHENNAI O.S.No.947/2023

Reptd. by it's Chief Manager, Purasaiwakkam Branch Chennai-600007

1.Savitha Pallani, 8/B, Krishnaswamy Street, Ganapathypuram, Chromepet, Chennai-600044 2.Pooswamy Mohanvelu 8/B, Krishnaswamy Street, Ganapathypuram, Chromepet, Chennai-600044

Please take notice in the above matter, that the Plaintiff bank has filed the above suit against you for recovery of a sum of Rs.7,49,746/- with further The Hon'ble XIII Assistant City

ordered notice to you returnable by 12-04-2024. Hence you are requested to appear before the said date at 10.30 A.M. either in person or through your counsel, failing which the matter will be heard and decided in your absence and you will be set ex-DR R SAMPATH KUMAR

Advocate / Counsel for Plaintiff

BEFORE THE COMMISSIONER FOR WORKMEN'S COMPENSATION – I JOINT COMMISSIONER OF LABOUR - 1, CHENNAI - 6 E.C.Case No. 175 of 2009 1.Pachaiyappan.

S/o. Kali 2.Mrs. Malliga W/o. Pachaiyappan Kozhipuliyur Village, Melacherry Post Vandavasi Taluk

Tiruvannamalai District Petitioners -Vs-

M/s. Digital Data Forms (P) Ltd., Rep by its Managing Director No.B-4, Sipcot Industrial Estate, Gummudipoondi, Thiruvallur District Now at No.12, Ethiraj Salai, Egmore, Chennai – 600 008. And 2 others

M/s. Chennai Auto Forgings (P) Ltd., Rep by its Managing Director having its Registered office /Factory at .4 (Old No.9), Angadi Street, V.P.Colony, Ayanayaram, Chennai – 600 023 AND No .SP- 124. 1st main road.

Ambattur Industrial Estate, Chennai – 600 058. (Impleaded as per order dt.6.2.2024 made in I.A.No.55 of 2023 as 3rd respondent)
...3rd Respondent

The above employees compensation case in E.C. No.175/2009, filed by our clients, above the petitioners herein against you and 2 others for compensation or the fatal accident of our client's son Arumugam before the Joint Commission of Labour-1. Chennai –6 came up for hearing 2.4.2024. The Learned mpensation Commissioner, Compensation Commissioner, has ordered notice to you through Paper Publication returnable by 23.4.2024 at 2.30 pm and thereafter. Kindly take notice and be

present before The Learned Joint Commissioner of Labour–1 Chennai-6 on 23 4 2024 at 2 30 om onwards either in person or through your pleader to defend the matter, failing which the above matter will be heard and decided in your absence on

B.Srinivasan K.Rajapandi Counsel for Petitioners



ஐடிஎப்சி பா்ஸ்ட் பேங்க் லிமிடெட் CIN: L65110TN2014PLC097792 பதிவு அலுவலகம்: கேஆர்எம் டவர், 7வது தளம், எண். 1, ஹாரிங்டன் ரோடு, சேத்துப்பட்டு,

சென்னை–600 031. தமிழ்நாடு, இந்தியா, போன் : +91 44 4564 4000; கார்பொரேட் அலுவலகம்: ஐடிஎப்சி பாஸ்ட் பேங்க் டவர், (தி ஸ்கொயர்), C–61, G–பிளாக், பந்த்ரா–குர்லா காம்ப்ளக்ஸ், பந்த்ரா (கிழக்கு), மும்பை—400 051, மகாராஷ்டிரா, இந்தியா. போன் : +91 22 7132 5500 Website: www.idfcfirstbank.com; Email: bank.info@idfcfirstbank.com

அறிவிப்பு

படிவம் எண்.CAA 🤈

(நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 230(3) மற்றும் நிறுவனங்களின் (சமரசம், சீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு) விதிகள், 2016ன் விதி 6 மற்றும் 7ன்படி) தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் முன்பாக, டிவிஷன் பெஞ்ச் - II, சென்னை CA(CAA)/2(CHE)/2024

> நிறுவனங்கள் சட்டம். 2013 விஷயக்கில் மற்றும்

நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவுகள் 230 முதல் 232 வரை மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் நிறுவனங்களின் (சமரசம், சீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு) விதிகள், 2016ன் விஷயத்தில்

மற்றும் ஐடிஎப்சி பைனான்சியல் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் ("மாற்றப்படும் நிறுவனம்"/ "விண்ணப்பதாரா் 1") உள்ளே மற்றும் உடன்

ஐடிஎப்சி லிமிடெட் ("மாற்றிக்கொள்ளும் நிறுவனம்"/ "ஒருங்கிணைக்கும் நிறுவனம்"/ விண்ணப்பதாரா் 2")

உள்ளே மற்றும் உடன்

ஐடிஎப்சி பா்ஸ்ட் பேங்க் லிமிடெட் ("ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்"/ விண்ணப்பதாரா் 3"/ "வங்கி") மற்றும் அந்தந்த பங்குதாராகள்

மத்தியில் ஒருங்கிணைப்பு கூட்டுத் திட்டம் தொடர்பான விஷயத்தில்

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்

நிறுவனங்கள் சட்டம் 2013ன் கீழ் நிறுவனம் துவக்கப்பட்டது

அதன் பதிவு அலுவலகம்: கேஆர்எம் டவர், 7வது தளம், எண். 1, ஹாரிங்டன் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை–600 031. தமிழ்நாடு, இந்தியா

("ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்"/ விண்ணப்பதாரா் 3"/ "வங்கி"

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்டின் ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும்

மாற்ற முடியாத கடன் பத்திரதாராகளின் கூட்டங்களுக்கான அறிவிப்பு மற்றும் விளம்பரம் நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவுகள் 230 முதல் 232 வரை (''நி**றுவனங்கள் சட்டம்'')** மற்றும் நிறுவனங்களின் (சமரசம், சீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு) விதிகள், 2016 (**''நிறுவனங்கள் விதிகள்''**) மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் பிற பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் பொருந்தக்கூடிய விதிகள் ஆகியவற்றின்படி ஐடிஎப்சி பைனான்சியல் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் மற்றும் ஐடிஎப்சி

லிமிடெட் மற்றும் ஐடிஎப்சி பாஸ்ட் பேங்க் லிமிடெட் மற்றும் அவற்றின் பங்குதாராகள் ("**திட்டம்**") இடையேயான கூட்டு ஒருங்கிணைப்ட திட்டம் தொடர்பாக விவாதித்து பொருந்தும்பட்சத்தில் மாற்றத்துடனோ அல்லது மாற்றமில்லாமலோ அங்கீகரிக்க வங்கியின் ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் மாற்ற முடியாத கடன் பத்திரதாரர்களின் (**"என்சிடி வைத்திருப்பவர்கள்**") தனித்தனியான கூட்டங்களை கூட்ட மேலே குறிப்பிட்டுள்ள கூட்டு நிறுவன விண்ணப்பத்தின் மீது (**"ஆர்டர்"**) மாண்புமிகு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், சென்னை பெஞ்ச் ("NCLT" குற்பட்டுள்ள கட்டு நூற்கள் கணைவின்ற இதன்ற இதன்ற மார்க் 22, 2024 தேதியிட்ட உதாபாகம், என்னை எப்பூர் (Noti-மார்ச் 22, 2024 தேதியிட்ட உத்தரவில் கூறியுள்ளது என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. மேற்படி உத்தரவின்படி மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் செக்யூரிட்டீஸ் அன்ட்

எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இத்தியா (* **ும்பந்தப்பட்ட சுற்றறிக்கைகள்** ') அவ்வப்போது வெளியிடும் தொடர்புடைய சுற்றறிக்கைகள் உட்பட பொருந்தக்கூடிய *சட்*டங்களுக்கு இணங்க வங்கியின் ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் என்சிடி பத்திரதாரர்களின் கூட்டம் முறையே ெடுத்தைகள் படி மட்டால் இடியாக விடியாக விடியாக

நிறுவனங்கள் சட்டத்தின் பொருந்தக்கூடிய விதிகளின் கீழ் விளக்க அறிக்கைகளுடன் அந்தந்த கூட்டங்களின் அறிவிப்புகள் மற்றும் இன்டெக்சில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளும் ("**குறிப்புகள்**") மார்ச் 29, 2024 வெள்ளிக்கிழமையன்று, உறுப்பினர்கள்/ கடனீட்டுப் பத்திரம் வைத்திருப்பவர்கள்/பயன்பெறும் உரிமையாளர்களின் பட்டியலில் யாருடைய பெயர்கள் இடம் பெற்றுள்ள அனைத்து ஈக்விட்டி பங்குதாராகளுக்கும் என்சிடி பத்திரதாராகளுக்கும் அனுப்பும் பணியை வங்கி நிறைவு செய்துள்ளது. (a) மின் முகவரிகளை அந்தந்த பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்கள் (**`ஆர்டிஏக்கள்**') மற்றும்/அல்லது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரிகளில் பதிவு செய்துள்ள ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் என்சிடி பத்திரதாரர்களுக்கு மின்னணு முறை மற்றும் (b) ஆர்டிஏ மற்றும்/அல்லது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரிகளில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் என்சிய பத்திரதாரர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

விவரங்கள் வங்கியின் இணையதளம் https://www.idfcfirstbank.com/investors/update, பங்குச் சந்தைகளின் இணையதளங்கள் அதாவது முறையே பிஎஸ்இ லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் என்எஸ்டிஎல் இணையதளம் www.voting.nsdl.comல் கிடைக்கும். விவரங்களின் நகல்களை வங்கியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம்/கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து கூட்டங்கள் நடைபெறும் நாள் வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இலவசமாகப் பெறலாம் அல்லது பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து secretarial@idfcfiristbank.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் வைத்துள்ள பங்குகள்/கடனீட்டுப் பத்திரங்கள் பற்றிய விவரங்களுடன் ஒரு கோரிக்கையை அனுப்புவதன் மூலம் பெறலாம். அவ்வாறு கோரப்பட்டால், விவரங்களின் நகல் ஒரு வேலை நாளுக்குள் கிடைக்கும். ஆணை மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, கூட்டங்கள் VC/OAVM மூலம் நடைபெறும். எனவே, ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் என்சிடி பத்திரதாராகளின் நேரடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பதிலிகளை நியமிப்பதற்கான வசதி கூட்டத்திற்கு

____. ஒத்திவைப்பு உட்பட கூட்டங்களின் தலைவராக திரு. வரதராஜன் அவர்களையும் மற்றும் திரு. ரமேஷ் குமார் மல்லேல அவர்களை தொலைதூர மின்னணு வாக்களிப்பு செயல்முறை மற்றும் மின்னணு வாக்களிப்பு செயல்முறையை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஆய்வு செய்யும் ஆய்வாளராக என்சிஎல்டி நியமித்துள்ளது.

VC/OAVM வசதி, தொலைதூர மின்னனு வாக்களிப்பு மற்றும் கூட்டத்தின் போது மின்னனு வாக்களிப்பு வசதியை வழங்குவதற்கால நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ("என்எஸ்டிஎல்") சேவைகளை வங்கி பெற்றுள்ளது,

வங்கி அதன் ஈக்விட்டி பங்குதாராகள் மற்றும் என்சிடி பத்திரதாராகள் மின்னணு முறையில் வாக்களிக்கும் வகையில் தொலைதூ மின்னணு வாக்களிக்கும் வசதியை வழங்கியுள்ளது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்காதவாகள், தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த ஈக்விட்டி பங்குதாராகள் மற்றும் என்சிடி பத்திரதாராகள் தொலைதூர மின்னணு வாக்களிக்கும் வசதியுடன், கூட்டங்களின் போது மின்னணு வாக்களிக்கும் வசதியும் செய்யப்படும். VC/OAVM மூலம் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான மற்றும் மின்னணு வாக்களிப்புக்கான விரிவான செயலமுறை, கூட்டங்களில்

அறிவிப்புகளின் ஒரு பகுதியாகும் மற்றும் ஈக்குவிட்டி பங்குதாரர்கள் மற்றும் என்சிடி பத்திரதாரர்கள் அதைப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான சில முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

EVEN (ஈக்விட்டி பங்குதாரா்களுக்கு)	128198
EVEN (மாற்ற முடியாத கடன் பத்திரதாரர்களுக்கு)	128109
ஈக்விட்டி பங்குதாரர்கள்/ என்சிடி பத்திரதாரர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை தீர்மானிப்பதற்கான கட்ஆஃப் தேதி	வெள்ளிக்கிழமை, மே 10, 2024
தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு காலம் துவக்கம் (ஈக்விட்டி பங்குதாராகள் மற்றும் என்சிடி பத்திரதாராகள் இருவருக்கும்)	ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2024 காலை 09.00 மணி (இந்திய நேரப்படி)
தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு காலம் நிறைவு (ஈக்விட்டி பங்குதாராகள் மற்றும் என்சிடி பத்திரதாராகள் இருவருக்கும்)	வியாழக்கிழமை, மே 16, 2024 மாலை 05.00 மணி (இந்திய நேரப்படி) தொலைதூர மின்னணு வாக்களிப்பு தொகுதி அதன் பிறகு என்எஸ்டிஎல் ஆல் முடக்கப்படும்.

5. ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் என்சிடி பத்திரதாரர்களின் வாக்களிக்கும் உரிமையானது, முறையே, வங்கியின் கட்ஆப் தேதியில் அதாவது வெள்ளிக்கிழமை, மே 10, 2024 அன்று செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் அவர்களின் பங்கு மற்றும் அவர்களின் யில் உள்ள அசல் கொகைகளின் மகிப்ப (அதாவது, அவர்கள் வைக்க டத் மதிப்பு) ஆகியவற்றின் விகிதத்தில் இருக்கும்.

மதாப்பு ஆனப்பற்றான வகத்ததுல் ஐருணை. . கூட்டங்களுக்கு முன்னதாக, தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வாக்களித்த ஈக்விட்டி பங்குதாரா்கள்/என்சிடி பத்திரதாரா்கள் VC/OAVM மூலம் அந்தந்த கூட்டங்களில் கலந்துகொள்ளலாம்/பங்கேற்கலாம், ஆனால் மீண்டும் வாக்களிக்க உரியை

்யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டைப் பெறுவதற்கான டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்கள்/என்சிடி ாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவ

ாக்விட்டி பங்குதாரர்கள் பங்குகளை காகித வடிவில் வைத்திருந்தால், ஃபோலியோ எண், பங்குதாரரின் பெயா், பங்குச் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பின்), பான் (பான் கார்டின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்), ஆதார் (ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) ஆகியவற்றை மின்னஞ்சல் einward.ris@kfintech.comல் வமங்கவம். பங்குகள் டிமேட் முறையில் இருந்தால், தயவுசெய்து DPID-CLID (16 இலக்க DPID + CLID அல்லது 16 இலக்க பயனாளி ஐடி), பெயர், கிளையன்ட மாஸ்டர் அல்லது ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையின் நகல், பான் (பான் கார்டின் சுயசான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்), ஆதார் (ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) ஆகியவற்றை einward ris@kfintech comé) வழங்கவும் நீங்கள் முறேட் பயன்முறையில் பக்கிரங்களை வைக்கிருக்கும்

தனிப்பட்ட பங்குதாராக இருந்தால், அறிவிப்பின் **நிலை 1** (A) இல் விளக்கப்பட்டுள்ள உள்நுழைவ . முறையைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அதாவது பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட பங்குதாரர்களுக்கான மின்னணு வாக்களிப்பு மற்றும் மெய்நிகர் சந்திப்பில் சேருவதற்கான உள்நுழைவு முறை. தயவுசெய்து DPID-CLID (16 இலக்க DPID + CLID அல்லது 16இலக்க பயனாளி ஐடி), பெயர், என்சிடி பத்திரதாரர்கள் தம்படியுள்ள இப்பட்டப் (10 ஐஸ்கை Drild + Octol அல்லது 10 இலக்க பயனாளி ஐடி), பெயா, கிளையன்ட் மாஸ்டர் அல்லது ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கையின் நகல், பான் (பான் கார்டின் சுயசான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்), ஆதார் (ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்) ஆகியவற்றை மின்னஞ்சல் investor.ndmirta@nsdl.comல் வழங்கவும். நீங்கள் டிமேட் பயன்முறையில் கடன் பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட பங்குதாரராக இருந்தால், அறிவிப்பின் நிலை 1 (A) இல் விளக்கப்பட்டுள்ள உள்நுழைவு முறையைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். **அதாவது டிமேட் பயன்முறையில்** பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட என்சிடி பத்திரதாரர்களுக்கான மின்னணு வாக்களிப்பு மற்றும் மெய்நிகர் சந்திப்பில் சேருவதற்கான உள்நுழைவு முறை.

8. பங்குகள்/என்சிடிகளை காகித வடிவத்தில் வைத்திருக்கும் நபாகள் மற்றும் தனிநபாகள் அல்லாதவாகள், கூட்டங்களின் அறிவிப்புகன அனுப்பிய பிறகு வங்கியின் ஈக்விட்டி பங்குதாரர்களானவர்கள் / என்சிடி வைத்திருப்பவர்கள் மற்றும் கட்ஆப் தேதியில் பங்குகள் என்சிடிகளை வைத்திருப்பவாகள் அல்லது தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாதவாகள், evoting@nsdl.com க்கு கோரிக் அனுப்புவதன் மூலம் பயனா் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம்.

பங்குகள்/என்சிடிகளை டிமேட் முறையில் வைத்திருக்கும் தனி நபா்கள், கூட்டங்களின் அறிவிப்புகளை அனுப்பிய பிறகு வங்கியின் ஈக்விட்டி பங்குதாராகாளவாகள் / என்சிடி வைத்திருப்பவாகள் மற்றும் கட்ஆப் தேதியில் பங்குகள்/என்சிடிகளை வைத்திருப்பவாகள் தொலைதூர மின்னணு வாக்களிப்பு காலத்தில் வாக்களிப்பதற்காக அல்லது மெய்நிகர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் கூட்டங்களின் போது வாக்களிப்பதற்காகவும் அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றலாம்.

. 10. நிறுவனங்கள் சட்டத்தின் 230-232 பிரிவுகளின் விதிகளின்படி, வங்கியின் மொத்த ஈக்விட்டி பங்குதாரர்கள்/என்சிடி பத்திரதாரர்களில் ன்கில் மூன்று பங்கு போ, தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் கூட்டங்களின் போது மின்னணு வாக்களிப்பு மூலம் இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

மேலும், செத்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவின் ஜூன் 20, 2023 தேதியிட்ட முதன்மை சுற்றறிக்கை எண் SEBI/HO/CFD/ POD-2/P/CIR/2023/93 மற்றும் ஜனவரி 03, 2022 தேதியிட்ட செபி சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/SSEP/CIR/P/2022/003 ஆகியவற்றுக்கு இணங்க, பொது பங்குதாராகள் அளித்த வாக்குகளின் எண்ணிக்கையில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும். (தொலைதூர மிஎ வாக்களிப்பு மற்றும் கூட்டத்தின் போது மின்னணு வாக்களிப்பு மூலம்) திட்டத்தின் ஒப்புதலுக்கு ஆதரவாக பொது பங்குதாராகள் அளித்த வாக்குகள் அதற்கு எதிராக அளித்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

11. இந்தத் திட்டம், ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் என்சிடி பத்திரதாரர்களின் அந்தந்த கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டால் என்சிஎல்

ா. அற்றது நட்டம், நண்ட்டிய பொடுதாரான் மற்றும் என்னோல் புடிய மற்றத்த கூட்டங்களால் அங்களைப்பட்டால் என்னோல்ஷ் அல்லது தேவைப்படும் பிற சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை ஆணையத்தின் அடுத்தடுத்த ஒப்புதலுக்கு உட்பட்டது. 12. தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மற்றும் கூட்டங்களின் போது மின்னனு வாக்குப்பதிவு மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள், கூட்டம் முடிவடைந்த மூன்று நாட்களுக்குள், அதாவது மே 20, 2024 திங்கட்கிழமை அல்லது அதற்கு முன் ஆய்வாளர் அறிக்கையுடன் பதிவு அலுவலகம்/காரப்பரேட் அலுவலகத்தில் வைக்கப்படும் மற்றும் வங்கியின் www.idfcfirstbank.com மற்றும் என்எஸ்டிஎல் இணையதளம் www.evoting.nsdl.comல் பதிவேற்றப்படும் மற்றும் பிஎஸ்இ லிமிடெட் மற்றும்

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட் ஆகியவற்றிற்குத் தெரிவிக்கப்படும். 13. VC/ OAVM மூலம் கூட்டங்களில் கலந்துகொள்வது அல்லது மின்னணு வாக்களிப்பு வசதி மூலம் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை அல்லது கேள்விகள் இருப்பின் அது குறித்து, ஈக்விட்டி பங்குதாரர்கள் மற்றும் என்சிடி பத்திரதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்

விஷயம்	பெயர் மற்றும் முகவரி	மின்னஞ்சல்	தொடர்பு எண்.
மின்னணு வாக்களிப்பு மற்றும் VC/OAVM	Ms. பல்லவி மத்ரே மூத்த மேலாளர், என்எஸ்டிஎல், 4வது தளம், 'A' விங் டிரேட் வோல்டு, கமலா மில்ஸ் காம்பவுண்ட், சேனாபதி பாபட் மார்க், லோயர் பரேல், மும்பை 400 013.	evoting@nsdl.com	022-4886 7000 18001020990/ 1800224430
வேறு எந்தவொரு விஷயம்	திரு. சதீஷ் கெய்க்வாட் தலைவர் - சட்டம் மற்றும் நிறுவனச் செயலாளர் ஐடிஎப்சி பாஸ்ட் பேங்க் டவர், (தி ஸ்கொயர்), C-61, G பிளாக், பந்த்ரா - சூர்லா காம்ப்ளக்ஸ், பந்த்ரா (கிழக்கு), மும்பை 400 051.	secretarial@ idfcfirstbank.com	+91 22 71325500

தேதி: ஏப்ரல் 10, 2024

சஞ்சீப் சவுத்ரி பகுதி நேர நிர்வாகமற்ற தலைவர் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்